Apollo Hospitals Enterprise Limited

Corporate Identity Number: L85110TN1979PLC008035 Regd. Office: No. 19 Bishop Gardens, Raja Annamalaipuram, Chennai - 28, Tamil Nadu Tel. +91-44-28290956, Fax.+91-44-28290956, Email: investor.relations@apollohospitals.com, Website: www.apollohospitals.com



Extract of Statement of Audited Financial Results for the Three Months and Year Ended 31st March 2019

(Rs. in Lakhs, except per share data)

	Standalone					Consolidated	
Particulars	Three months ended 31/03/2019 (Refer Note 3)	Three months ended 31/12/2018 Unaudited	Corresponding Three months ended 31/03/2018 (Refer Note 3)	Current year ended 31/03/2019 Audited	Previous year ended 31/03/2018 Audited	Current year ended 31/03/2019 Audited	Previous year ended 31/03/2018 Audited
Total Income from Operations (net)	216926	217715	186878	834890	719560	964888	827562
Net Profit /(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	11999	13040	8386	46247	33013	37353	17146
Net Profit /(Loss) for the period (before Tax, after Exceptional and/or Extraordinary Items)	11999	13040	8386	46247	33013	37353	17146 -
Net profit /(Loss) for the period after tax (after Exceptional and Extraordinary items)	7668	8693	5964	30276	23320	20017	5955
Total Comprehensive Income for the period [comprising Profit/ (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	7127	8285	6031	27364	21496	17105	4236
Paid up Equity Share Capital (Face value of Rs.5/- each)	6956	6956	6956	6956	6956	6956	6956
Reserves (excluding Revaluation Reserves)			004	381384	362394	325611	317418
Networth				370057	351067		
Paid up Debt Capital/ Outstanding Debt			2 4	70000	70000		-
Capital Redemption Reserve	1 1 1	16	. 7	600	600	-1.0	
Debenture Redemption Reserve				17500	17500		
Earnings Per Equity Share of Rs.5/- each							
Basic and Diluted EPS before extraordinary item for the period (Rs)	*5.51	*6.25	*4.29	21.76	16.76	16.97	8.44
Basic and Diluted EPS after extraordinary item for the period (Rs)	. *5.51	*6.25	*4.29	21.76	16.76	16.97	8.44
Debt Equity Ratio		*		88.0	0.84		
Debt Service Coverage Ratio		•		2.45	1.86		
Interest Service Coverage Ratio		4		4.24	3.59	-	

* Not Annualised

- The above is an extract of the detailed format of Quarterly/Yearly Financial Results (both standalone and consolidated) filed with stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Yearly Financial Results are available on the stock exchange websites www.nscindia.com and www.bseindia.com and also the company's website www.apollohospitals.com
- The audited standalone financial results of Apollo Hospitals Enterprise Limited ("the Company") for the three months and year ended March 31, 2019 and the audited consolidated financial results of the Company for the year ended March 31, 2019 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meetings held on May 29 and May 30, 2019 respectively. The statutory auditors, Deloitte Haskins and Sells LLP have issued unmodified audit reports for the year ended March 31, 2019.
- The standalone financial results for the three months ended March 31, 2019 and March 31, 2018 are the balancing figures between the audited standalone figures for the respective years ended on those dates and the unaudited year to date standalone figures for the periods ending December 31, 2018 and December 31, 2017, respectively, which were subject to limited review The Board of Directors have recommended a dividend of Rs.6.00 per share (120%) of face value of Rs.5/- each for the financial year 2018-2019
- The listed non-convertible debentures of the Company aggregating to Rs. 70000 takhs as on March 31, 2019 are secured by way of first mortgage/charge on the Company's properties and the asset cover thereof exceeds hundred percent of the principal amount of the said debentures.
- 6. The company's debt instruments were assigned a rating of AA/ Stable by CRISIL and AA+ by India Ratings & Research respectively, Indicating stable outlook
- The Board of Directors at their meeting held on November 14, 2018 have approved a Scheme of Arrangement ("the Scheme") between Apollo Hospitals Enterprise Limited ("AHEL") and Apollo Pharmacies Limited ("APL") and their respective shareholders in accordance with the provisions of Sections 230 to 232 of the Companies Act, 2013, for the transfer of the front-end retail pharmacy business carried out in the standalone pharmacy segment to APL by way of slump sale, subject to necessary approvals by stock exchanges, shareholders, National Company Law Tribunal and all other requisite regulatory authorities.
 - The requisite applications have been submitted to the Stock Exchanges and Competition Commission of India. Pending receipt of necessary approvals, no effect for the Scheme has been given in the results for the quarter and year ended March 31, 2019.
- Effective April 1, 2018 the Group has adopted IND AS 115 Revenue from contracts with customers, using the cumulative catch-up transition method which is applied to contracts that were not completed as of April 1, 2018. Accordingly, the comparatives have not been retrospectively adjusted. The effect of adoption of IND AS 115 is insignificant.
- The proceedings initiated against Imperial Hospitals and Research Center Limited, a subsidiary company, by the Government of Kamataka, alleging non-compliance of certain conditions associated with the allotment of land, have been stayed by the Honourable High Court of Kamataka on April 27, 2018. Based on legal opinion, the management is of the opinion that it has adequate grounds to demonstrate compliance with applicable conditions and therefore the proceedings are not sustainable
- 10. For the Items referred in sub-clauses (a), (b), (d) and (e) of the Regulation 52(4) of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015, the pertinent disclosures have been made to the Stock Exchanges (BSE and NSE) and can be accessed on the URL (www.bseindia.com and www.nseindia.com)

for APOLLO HOSPITALS ENTERPRISE LIMITED DR PRATHAP C REDDY

Executive Chairman

Place: Chennai Date: 30th May 2019







5

அண்ணா தி.மு.க. சார்பில் –ந்தேதி இப்தார் நோன்பு திறப்பு

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்கள்

அண்ணா கி.மு.க. சார்பில் வகும் நந்தேதி (திங்கட்கிழமை) இப்தார் நேரன்பு திறப்பு திகழ்ச்சி சென்னை வர்க்க சென்னை வர்த்தக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில்

ுள்ள முத்தனைப்பாள்(நடி), பக்களீர்செல்வம், து. பக்கவுள்ளவார். இணை ஒரு ங்கி ைணப் பாளரும், முதல்வைச்சருமான எடப்பாடி பழனினம் ஆகியோர் கவந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சுழசத்தில் ஈர்பில் புறட்சித்தலைன் அம்மா ஒவ்வொரு ஆஸ்டும் எழுத்தில் என்றோர். இந்து இங்கட்கிறவை மாவை 6.38 இகழ்ச்சிக்கு அமைச்சி இலோயி இப்தார்நோன்பு இறப்பு திகழ்ச்சியை தக்கும் அம்மாவில் ஆக்குவது வழக்கம். அம்மாவில் தகுமையை விகிக்கிறார். தகுர்கள் இயதார் தோன்பு இறப்பு ஆணைக்கி எடப்பாடி வெலாவர் தமிழ்மகம் உளியில் இயதார் தோன்பு இறப்பு ஆணைக்கி எடப்பாடி வெலாவர் தமிழ்மகம் உளியில் இன்றையை பிரிக்கும் அம்மாவில் அனியார் அண்ண முதுகையின் கடிதியுக்கு இருகில் அளியிருக்கு அமைச்சி வெலியார் கடித்து இருகில் தமிழ்நாடு வகிப் வளிய நெலியார் கடித்து இருகில் தமிழ்நாடு வகிப் வளிய நெலியார் கடித்து இருகில் தமிழ்நாடு வகிப் வளிய



* பெண்கள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் அணிய வேண்டும் * மற்ற உடை அணிந்தால் துப்பட்டா அவசியம்

* ஆண்கள் பேண்ட்– சட்டை அணிய வேண்டும் * டீசர்ட் அணிவது கூடாது

அரசு ஊழியர்கள் ஆடை அணிவதில் தலைமைச் செயலாளர் புதிய கட்டுப்பாடுகள்

சென்னை, ஜூன். 1 தலைமை! செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் உடை அணிவநில் பழிய கட்டுப்பாடுகளை விதித்து தலைமைச் கிரிஜா வைத்தியதாதன் ரு தரவிட்டுள்ளார்.

த்தரவீட்டுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமைச் செமலாளர் கிரீஜா வைத்தியுநாதன் வனியிட்ட அரசானையில்

கதப்பட்டு இருப்பதாவது: தமிழக தலைமைக் செயலம் அரசு ஊழியர்களுக்கான பணியாளர் கையேட்டில், உடைகள் அணிவச



அம்பட்ட நாலையுக் கொண் அள் காழியத்தைக்கான பணியாளர் காகிய புகர் உடைகள் அனிவது தொடர்பாக தேவையான திருத்திகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தலையைக் திருத்திகள் கெய்யப்பட்டுள்ளன. அதன்படி தலையைக் தெயலகத்தில் பணியானிகள் அறுவலகத்தில் பணியானிகள் அறுவலகத்தில் நல்லோழுக்கப் பாழிக்கத் வணையின் நல்லோழுக்கப் பாழிக்கத் வணையின் நல்லோழுக்கப் பாழிக்கத் வணையின் நல்லோழுக்கப் பாழிக்கத் வணையின் மணியி, த்துக்கு ஏற்றவாயு குதுத்தியான, முறையான அடைகளை

ஆன் பணியாளர்கள் அனைவரும் பேன்ட் மற்றும் சட்டை அனிய வேன்டும். டீ-சம்ட் இயன்ற உடைகளை அனியக்கடாது. சேர் இயற்றும் இப்பாயக்களில் அரசு கூறும்புக்கிற ஆன் கழியக்கை இருந்தால் முழு நீள ஸ்லீவ் கொண்ட கோட்களை டையுடன் அனிய சேர்க்களை டையுடன் அனிய

வேண்டும். அந்த ஆடைகள் பெல்லிய வண்ணத்தில் இருக்க வேண்டும். அடர் வண்ணத்துடன் என்ற கண்களைப் பறிக்கும் திறத்தில்

திருக்கக்கூடாது. கோர்ட்டுகளில் பெல்ர ஊறியர்கள் கோர்ட்டுகளில் பெல்ர ஊறியர்கள் கோர்ட்டுகளை பென் ஊழப்புள்ள ஆஜாரதப்போது, சேலை அல்லது சல்வார் சுமீஸ் அல்லது சுடிதார் அனிந்து செல்ல வேண்டும். சேலை தனிர் மற்ற உடைபடின் மென்லை என்னை துப்பட்டாலையும் அனிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Apollo Hospitals Enterprise Limited

Corporate Identity Number: 1.831101N1979PLC008035 Regd. Office: No. 19 Bishop Gardens, Raja Arnamalajuram. Chennai - 28, Tamil Nado Tel + 91 44.8289035 F. Av. 144. 2329055. Email: investor.relations@apoliohospitals.com, Website: www.apoliohospitals.com.



Extract of Statement of Audited Financial Results for the Three Months and Year Ended 31" March 2019

	Standalone					Consolidated	
Particulars Total locone from Operations (net)	Three months ended 31/03/2019 (Refer Note 3) 216975	Three months ended 31/12/2018 Unaudited 21/7/15	Corresponding Three months ended 31/03/2018 (Refer Note 3) 195878	Current year ended 31/03/2019 Audited 834890	Previous year ended 31/03/2018 Audited 719560	Current year ended 31/03/2019 Audited 964838	Previous year ended 31/03/2018 Audited 827562
Net Profit /(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	11998	13040	8385	45247	23013	37353	17146
Net Profit / (Lose) for the period (hefore Tax, after Exceptional and/or Extraordinary Items) Net profit / (Lose) for the period after tax (after Exceptional and Extraordinary Items)	11999 7668	13040	83 86 5964	45247 39276	33013 23320	37353 20017	17146 5955
Total Comprehensive Income for the period fromprising Profit (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)	7127	8285	6031	27364	21496	17105	4236
Paid up Equity Share Capital (Face value of Rs.5/r each)	5956	6966	6956	5956	6956	6956	6956
Renerves (excluding Revolution Reserves)		- 9		381384	362394	325617	31741R
Networth		95	. 3	370057	351067	9.	[2]
Paid up Debt Capital/ Cutstanding Bebt	8		38	70000	70000	(4)	- 19
Capital Redemption Reserve	35	188	53	500	600	383	3.0
Debenture Redemption Reserve				17500	17500	- 2	120
Enmings Per Equity Share of Rs.5/- each Basic and Diluted EPS before extraordinary item for the period (Rs) Hasic and Diluted EPS after extraordinary frem for the period (Rs)	*6.61 *8.51	*6.25	^4.29 ^4.29	21.75 21.75	15.75 15.75	16.97 16.97	8.44 E.44
Debt Equity Ratio	12	- 20		88.0	9.84	- 2	12
Debt Service Coverage Ratio	2	*	- 1	2.45	1.86	97	-
Interest Service Coverage Ratio		-	- 3	4.24	3.59	141	

Place: Chennai Date: 30° May 2019

- above par extractor or redaind format of Courses/Yearly Financial Results both extractione and concolidated, filled with stock extracting customers, and of the Bi-Ellibring actions on Extension Studies or Superations, 2015. The Lift ferror of this Quarter, Yisarly, First staffwards also be a latin our extension starting actioning a wave metalled a com-
- Accessed bearing in an end on the control year before a significant and a significan

- The convey of contraveners in the case great accept of ACS State by CRITIL and ACS by the Strong A Research regarding, and daily state introduce. The second of CRITIC sharpers of the CRITIC sharpers of th

- rmerone planed in sur-énuere (e). El 1 discrite : de l'étage Elon 5041 d'he SEEL Leing and Oner Diebbure Fluz, rémental Requeltion, 2015, d'agre finent éspreures have et mare le le Cabella d'acces (1051 and 1051 ander le accesse entre URL havest feating a comardiauxensemble, comi

for APOLLO HOSPITALS ENTERPRISE LIMITED

நாடாளுமன்ற கூட்டத்தொடர் 1 7—ந்தேதி துவங்குகிறது ஜூலை 5–ந்தேதி மத்திய பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

புதடெல்லி, ஜூன்..! புதுவடலை, ஜூன்..ர தேர்தலுக்கு பிறகு தாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இம்மாதம் 17த்தேதி தொடங்கி 1756த்த தொ. ங்க ஜூஸ் 26ந்தேத் வரை நடைபெறுகிறது. ஜூஸ் தட்தேத் மந்திய அரசின் பட்ஜெட் தக்கல் செய்யப்படுகிறது. நா...ரும்மல்ற தேத்தக்

மத்தியின் டிவடை*ந்து* มีระบริ ในกรุ ธุลองสนามิล่

பிருதமர்போடி தலைமையில் பாருக்ய ஒருந்தா கூட்டனி அரசு மின்கும் பதவி ஏற்ற இருக்கிறது. பிருதமர் மோடி தலையையில் டகும் அமைச்சுவையில் புதவி கூட்டம் தேற்று மாவை தடைபெற்றது. கூட்டம் நேற்று மாவை நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

எடுக்கப்பட்டன. கூட்டம் மற்றும் ஒலிப்பப்பு துறை அமைச்சி பிரசுரை அவடேகி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது

தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் ஜூலை 26த்தேகி வரை தடைபெறும். மொத்தம் 30 நாட்கள் சபை

பி.சி.சுமாக பதவி ஏற்பாரினர்.
நவர்களுக்கு ஆர்காவிக் சபாதாயகர், உருப்பினராக பதவி பிரமானம் செய்து வைப்பார். சபாதாயகர் தேர்தல் படுத்தேற் தடை நபடுக்கும், சமட்களில் உறுப்பிருள்ளன் கவந்து கொள்ளும் கூட்டுக் கூட்டக்கில் உறைக்கும் கூட்டத்தில் டுல் ஜனதிபதி கோவிந்த் உரை

கூட்டத்தன் ஆண்குட்கு ரங்குத் கேணிந்த் உரை நீகழ்த்துவர். பொருள்ள ஐரிணை ஆட்டிறின்க ஐரிணை ஆண்டுச்சுன் மட்டும். அன்டுச்சுன் மட்டும்.

அவர் கூறிப்தாவது: தாடாளும்றை சேர்த்துக்கு நாடா எனுமன்ற க்டும் இந்து பாள்ளும்றைத்தின் தாக்கம் செய்யப்படும். முதல் கூட்டத்தொடர் நிற அமைச்சர் நிர்மரை

''ஆதார் அட்டை தொலைந்து விட்டதா?

புதிதாக பெற பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அவசியமில்லை"

சென்னை, ஜூன்.1--

சென்னை, ஒரின். டி. அடின் ஆகர் அட்டை தொலைந்த நிலையில், பூந்ய அகர் அரின்ற சென்ற சிற்ற சிற்ற

ARUMUGHA DOSS GUNASEKARAN VINODH

GURASEKARAN TIROUR KHARIKA, Sen of Thirt, A.Gunasekaran, bernoni 29th May 1980 (Native District Gasel) Longus recht, fil egitt metr, 25 gutan samadi ember, uggen. 525 UIB, critic granfulfo guf digit jan good good good gu

A.G.Vinodit Kanna, bern on 22nd December 1985 (native

district Gereinmen) ereier. 34.

Gerinsom-600034. meing முகனரியில் வசிக்கும் நான் SHED REVATE KANNA SANIL

பொள் மாற்றம்

min, 11 Au mir,25.

625 016, என்ற முகவரியில்

A.G.V.BEENOW KHANNAA என்று அழைக்கப்பில்வர்,

A.G.YINODH KHANNA (Faller)

சீதாராமன் பட்டு தாக்கல் செய்வார்.

18 நேதிகளில் புதிதாக தேர்த்து எடுக்கப்பட்ட உறுப்பினத்தள் வக். பி.ச்சுணக பதவி ஏற்பார்கள்.

grafesh Gertanot. (2019- 1943) German 2010ah gyakofdernan Gertanot). G Germ. Lenna II. (2001-2011. germaket 2014-2011. 1983- gand et enfamt.

அப்போதைய நிதி அமைச்சு பியூஸ் கோயல் தரக்கள் செய்தார்). இவ்வறு L9 gennals

முக்கும் அரசு முக்படாக, தென் நோட்டியம் வடும் அரசு முக்படாக, தென் நோட்டியம் வடும்கள் சட்டம் 303. கடுபளின் சட்டம் 203. கீஷ் 5 (4) நாறு வடும்கள் (இள்ளத்தும்) விதிக்க 2016. கிறி 3(6) (என விழைக்கும் மற்றும் இப்படுக்கும் நிறைசால் கோடும். கிறிக்கட்ட முத்து அருக்கல் புதிய வன். 19 பழைய என். 10, ஸ்வதி வடிக்கில், முத்து அருக்கல் புதிய மன்கள் நேறி இதல் சென்னை (50 07, நிற்தும்) விரும்கள்

மை நேர்றி இதன், வில்லையை (2017) நடித்தாறி கிலையத்தில் படித்தில் (கிலையத்தில் படித்தில் கிலையத்தில் கடித்தில் கிலிய கிலி

OSWAL MINERALS LIMITED

	(7 in Laiths except 6							
4	Particulars	Quarter Excled 31 (0.2019	Yeer Ended 31 03 33 W	Ented 20.00,2013				
		Autisc	Just ed	Audied				
	Total income from Doers; bra ; Net; Bel Profit from Ordinary Activities helicae Ties	32,820. 5	1 55,485,79	1,02,031.63				
	Exceptions and / or Extraordinary Serve. Not Profit for trainer of other True Expectional.	20196	96267	500 09				
	and Car Evilatinatively fund. Pard-up Eg. ly Share Capital	20.25	917.65	465.55				
8	(Fermination of # 10° energy Fermings Per Stance (193) or Bests and dilute: Link before extraording myterrel	75E-04	755.0	76661				
	the annualization EPS after Extraordinary terms (1) Book and dispace EPS after Extraordinary terms	0.36	8.73	6.09				
1	(hoterrustaet)	0.35	5.0	6.53				

First Financial Services Limited

வழுக்கும் நிட்டங்களை உண்கையான பயனாசிகளிடம் சேரிப்பதற்கை, கடந்த 2010-01 ஆனிற (முதல், பொதுயக்கூறக்கு ஆதார் என் வழுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இனவை க கடக்க ஆதார் தட்டையந்காட்டுள்ளத	found mater to the pro- model tells from 20 years of the countries by the Secretary Se						
சேதமடைத்தும் உள்ளன. பவர் அட்டையை தெணைத்தும் விடுகின்றனர். அபரிகளில் தேவையை திழைவு செய்யும் விதுமாக ஆதர் பதிவு மையங்களில் ஏடினம் அட்டை வழகில் பிளால்டிக் ஆதரி அட்டை							
உள்ள கியூஆர் கோடு சனை படிக்க முடியாக காரணத்தால், அத்திட்டம் நிறுத்தப்பட்டது. ஏற்கோலே வழக்கிய நீனமான அசல் அதரி அட்டை போல்றே, பற்றாக அசல்	Particulars	Audited Pasuits for the quarter ended 31.03.2019	Year to date financial results for the 01.03.2019	Audited financial results for the quarter ended 31.03.2018			
தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முற்முற்ற அதிகாரிகள் கூறியதாவது:-	lotal income from operations (net) Net Profit / Lossi from ordinary activities offer tax	9.00 (60.17)	0.50	24.56 (405.82)			
புதிய அசல் ஆதார் அட்டை வேண்டுவோர், www.uidat.gov.in என்ற இணையதளத்தில் Order Aodhoar Reprint (Pilot Basis) என்ற பகுதியை கிளிக் செய்து,	Net Profit / (Loss) for the period after tax (siter Editabilities) better Editabilities (applied Editabilities) Equity Share Capital Reserves as (excluding Revolution Reserve as	(60-17) 837-48	(384.78) 807.48	(405 8P) 807.48			
சேவை மையங்கள்லும் வின்னைப்பிக்கலாம். புதிய அட்டை பெற சூ.ஏ. கட்டணத்தை ஆன்லைவில் தெழுத்துவேண்டும். இதற்கு முன்பு ஓடிபி எண்ணை உண்டூ செய்தால் பட்டுமே. வின்னைப்பிக்கும் முறை நிற்றுவடையும். இனி, மார்	Famings Por Share (before categordnary horns) 'Boars' Shares of Rs. 1 /- coch)- Bade: Ditunce - Lamings Per Share (atter extraordnary Herns) 'Equity Shares of Rs. 1 /- coch- Bade: Ditunce Ditunce - Ditunce	(0.07) (0.07) (0.07) (0.07)	(C.48) (C.48) (C.48) (C.48)	(0.50) (0.50) (0.50) (0.50)			
போன்டு மானதும் அவர்களு நண்பட்ட இப் நவினதுக்கு வின்னப்படுக்களைம். இப் அவர் ஆற்ற கட்டை அத்த ஆட்டையில் இடம்பெற்றன்ள முகவிக்கு விறைவ அஞ்சுலில் வந்து சேரும். இவ்வாற அதினரிகள் கூறினர். இநந்கு முக்கு ஒடிம் என்னவை உண்கிற செழ்தால் மட்டும். விண்ணப்பிக்கும் முறை நிறைவடையும்.	filed with the Stock Exchanges under Regulation Disclosure Requirements), Regulations, 2015. The	r 33 of the Si re full formation of Stock Each	EBIT Listing Officer the Annual a hange and the mandal Servi Nirmal S Whole Ti	ligations and nd Quarterly listed entity			
	வழங்கும் சமூகதல் நிட்டங்களை உள்ளையான பயனாலிகளிடம் சேரிப்பதுக்கை, கடந்த 5010-பி அண்டு முதல், கடந்த 5010-பி அண்டு முதல், கடந்த 5010-பி அண்டு முதல், கடந்த 5010-பி அண்டு முதல், கியாத்பக்குக்கு ஆன் என் வழங்கப்பட்டு வருகிறது தமிழகத்தில் இருமை உலட்டை ஆன்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது டன் ஆன்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது கட்டைகள் அறிப்பது அழக்கையில் பெற்றைக்கும் விடுகின்றனர். அன்ற படுது வமயக்களில் ஏமுகம் ஆட்டையும் இரைகையில் இருவிக்கியில் இரைகளில் ஆன்ற உள்ள கிழுது சேர்டுகளை படிக்க முடியாத கர்பையை வழங்கும் இரைக்கும் முடியாத கறித் டாட்டுகள்ளது. இது தொடர்பட்டது- குறி அமை வழங்கும் நிட்டம் தமிகோது ஆன் அட்டை போலில் திரும்பட்டது. அறி அம்பட்டுகள்ளது. இது தொடர்பட்டது. அறி அம்பட்டுகள்ளது. இது தொடர்பட்கு அன்ற அக்கட்டுகள்ளது. இது தொடர்பட்டது. இதை கையலை வழங்கும் நிட்டம் தமிகோது இதாடக்கபட்டுகள்ளது. இது தொடர்பட்டது. இது கொடர்பட்டுகள்கையில் கண்டுக்கும். அன்ற அம்பட்டுகள்ளது. அட்டை கொண்டுமோன், கண்டில்குமை இடிக்கையில் இடிக்க வடிக்கும் கண்ணப்பிக்கையில் இடிக்கை மையக்கள்கும் கிண்ணப்பிக்கையில் இயற்கும் முன்பு ஒயும் எண்ணை உள்ளது. அன்னைகளில் தெலுக்குகில்கள்கும். இறுக்கு முன்பு ஒயும் எண்ணை உள்கிறை ஆன்னைக்கில் கேலுக்குகில்கள்கும். இடிக்கிய மட்டும். இயற்கையையர்கள்கள் கூறிவர்கள் இடிக்கையில் இடம்பெற்றுள்ள முகவரிக்கு வினைவர்கள் அத்தலில் வந்து சேதம். இர்களை அதிகளாகள் அதிகளிகள் கூறிவர், இதந்த முக்கு இன்னைகள்	கழுப்படுக்களை உல்லையான படிக்கைய உலக்கில் இரும்படி 7 கோடியே Script பல்பி கொற்பதுக்கையுள்ளது. இரும்படி அருக்கில் இரும்படி 7 கோடியில் மான் வடக்கிய கால் வடக்கிய இரும்படி இரும்படு இரும்பட	egypathen in the control of the con	வழங்கும் இட்டங்களை உள்ளபடியான பாடிக்க முடியாக விடிக்கப்பட்ட அதன் அடிகள்களில் அருக்கும் அருக்கும் அருக்கும் இருக்கும் இருக்கும் இருக்கும் இருக்கும் அருக்கும் அருக்கும் அருக்கும் இருக்கும் இருக்கும் அருக்கும் அருக்கும			

சாயாஜி ஹோட்டல்ஸ் லிமிடெட்

		200	ggsdiamspg			
displant	Unide consists 31 (320) 9 postitions unergy	grupa androng E10201E politica urong	grade grade 31032019 gardéna umag	onds aprol atticants peritions uring	Unido apiro 31.00.006 politicas arreg	1,000 to 100 to
නෙදුල්ලි කත ලින නොව (ඉදෙයන් (කඩ නියේදු පැලසේ කරුවලු යුත්දුණෙන යුත් පොසේ (ඉරුව)	131.86	820.76	191 22	37646	178.63	257.70
erfling (pris mangdifficans files servis / (popt. id.) (disalog saggis (pris seg. gen preses ppi curient dises)	63.03	820.76	633	-37645	188.60	257.3
ediking disk annah filiprover filori keruti Albeko. di labanny mitgeli (pering) pamperani pali ulutani dilake)	-121.94	16725	800.40	-0346	-1258.45	-396.1
ടക്കുടിള് രണ്ട വിവർട്ട പ്രിപ്രത്തെ ഒരുത്തത് ! (ഉപ്പെട്ടി കോട്ടുടില്ലത്തെ വാധാ (കഴിക്കു വിത) യുട്ടായ മീട്രം വിവ്യത്തേ ഒരുത്തയ (ബിർക്ട വിത) പ്രദേശം Adags!	421.01	-10724	-280.46	-36248	-1340.14	365.3
Dagga Lice analog grapma	1751.80	1761.80	1151.60	.1261.80	1751,61	1151.0
Berschet (ogsoglicht) Berschet (fannen) eutge gehelt geeldens Gelanistus Dussenflusk Gerschen) ou (jeleng			5541.06	589058	12119.76	12566.9
ஒரு பங்கு சல்பநிதியம் தேவ்வொள்ளும் முக்கு! படி கு 5 (4) தொள்ளும் திருந்தப்பட்ட சொல்பாடுகள் ((தி. அடிப்படை (கி. அடிப்படை	-1.42 -1.43	6.11 6.11	2.45 -2.45	3.10 3.10	7.87 2.87	29 29

Significant granted and the miles for formatting of the opposition of the opposition

ஒன்றது. கட்டுப்படுகள் மறுதா வெளிந்த நேலையும் விதின் 2515, விழி 35-மா கீழ் 31 பயிச் 2515-ம். முடிந்த ஆண்டிந்கர் மப்பட்ட நீதி நிரை ஐந்வுண் கப்பெளிலின் கட்ட தணிக்கையாளிகளால் பரிகணை வெய்பப்பட்டது. ந்து உத்தாவு சானதி தோட்டல் வி.சி. ட் இ